



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 35]

CHENNAI, WEDNESDAY, AUGUST 30, 2023  
Aavani 13, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

## Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public  
issued by Secretariat Departments.

### NOTIFICATIONS BY GOVERNMENT

#### CONTENTS

	Pages.		Pages.
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை		பொதுத் துறை	
தமிழ்நாடு மீனவர் நல வாரிய - அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை .. ..	572	[விருதுகள்-சுதந்திரத் தினவிழா, 2023-மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சுதந்திரத் தினத்தன்று தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் மாபெரும் பங்காற்றிய “முனைவர் கி. வீரமணி” அவர்களுக்கு “தகைசால் தமிழர்” விருது ரூ. 10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) மற்றும் பராட்டுச் சான்றிதழ் வழங்க ஆணை] ..	580
Tamil Nadu Fishermen and Labourers engaged in Fishing and other Allied Activities (Social Security and Welfare) Act-Modification ..	572	WELFARE OF DIFFERENTLY ABLED PERSONS DEPARTMENT	
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT		[Welfare of Differently Abled Persons Department-Suitable posts for Differently Abled Persons under Group A & B Categories as per section 33(i) of the Rights of Persons with Disabilities Act, 2016-Posts in Tamil Nadu Housing Board and Tamil Nadu Water Supply and Drainage Board Identified-Orders.] ..	580-582
Indian Stamp Act.—Amendment to Notification	572-573	ENVIRONMENT, CLIMATE CHANGE AND FORESTS DEPARTMENT	
HOME DEPARTMENT (SC)		Tamil Nadu Forest Act.—Declaration of Alagapuri Forest Block in Uthamapalayam Taluk in Theni District as Reserved Forest, etc. ..	582-585
Award of the Tamil Nadu Chief Minister's Police Medal for Excellence in Investigation on the occasion of the Independence Day, 2023, etc ..	573	RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT	
Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act.—		Tamil Nadu Panchayats Act.—Disqualification of 7th Ward Member and Vice President of Nalumavadi Village, Panchayat, Alwarthirunagar Panchayat Union of Thoothukkudi District .. ..	585-586
M/s. Fabbcut Technology, Salem District ..	574		
M/s. Lalithambigai Jewellers, Salem District ..	574-575		
M/s. Muthra Jewellers, Salem District ..	575-578		
LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT DEPARTMENT			
The Minimum Wages Act.—			
Erratum to Notification .. ..	578		
Labour Courts for Adjudication .. ..	578-580		

## NOTIFICATIONS BY GOVERNMENT

கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

தமிழ்நாடு மீனவர் நல வாரிய - அலுவல் மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமனம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

[அரசாணை (நிலை) எண். 91, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நல [மீன்-3(1)]த் துறை, 14 ஆகஸ்ட் 2023, ஆடி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/AHDFFW/777/2023.—2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீனவர் மற்றும் மீன்பிடித்தொழில் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் (சமூக பாதுகாப்பு மற்றும் நலன்) சட்டப்பிரிவு 5 உட்பிரிவு (3)இல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்குட்பட்டு அரசாணை (நிலை) எண். 91, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்(மீன்-3) துறை, நாள் 14.08.2023 இல் அரசு கூடுதலாக நியமித்துள்ள தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் இரண்டு அலுவல் சாரா உறுப்பினர்கள் விபரம் பின்வருமாறு:—

வ.எண்.	அலுவல் சாரா உறுப்பினர்கள் பெயர்	உறுப்பினர் விவரம்
1	திரு. ஜேசுராஜா, த/பெ. பெஞ்சிங்கிலாஸ், தங்கச்சிமடம், பாம்பன், இராமநாதபுரம் மாவட்டம்.	உறுப்பினர்
2	திரு. P.S. ஜேசுராஜ் (எ) ராஜா, வடக்குத் தெரு, கூத்தன்குழி, இராமநாதபுரம் தாலுக்கா, திருநெல்வேலி மாவட்டம்.	உறுப்பினர்

இந்த உறுப்பினர்களின் பதவிக் காலம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு ஆண்டு காலமாகும்.

**Modification of the Tamil Nadu Fishermen and Labourers engaged in Fishing and other Allied Activities (Social Security and Welfare) Act, 2007.**

[G.O. Ms. No. 92, Animal Husbandry, Dairying, Fisheries and Fishermen Welfare (FS-3(1)), 14th August 2023, ஆடி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/AHDFFW/778/2023.—In exercise of the powers conferred by Section 19 of the Tamil Nadu Fishermen and Labourers engaged in Fishing and other Allied Activities (Social Security and Welfare) Act, 2007 (Tamil Nadu Act 19 of 2007) the Governor of Tamil Nadu hereby makes the following modification to the Schedule to the said Act.

## MODIFICATION

In the said Schedule, for the figure "15,000" in column (3), against the entry "Natural Death" in column (2), the figure "25,000" shall be substituted.

[அரசாணை (நிலை) எண். 92, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நல [மீன்-3(1)]த் துறை, 14 ஆகஸ்ட் 2023, ஆடி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

## அறிவிக்கை

தமிழ்நாடு 2007 ஆம் ஆண்டு மீனவர்கள், மீன்பிடித்தல் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் (சமூகப்பாதுகாப்பு மற்றும் நலன்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 19/2007) பிரிவு 19 ஆம் பிரிவில் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் மேற்சொன்ன சட்டத்தின் விவர அட்டவணையில் பின்வரும் திருத்தத்தை இதனால் செய்கிறார்:—

## திருத்தம்

மேற்சொன்ன விவர அட்டவணையின் (2)-ஆம் நெடும்பத்தியில் "இயற்கை மரணம்" என்ற பதிவிற்கு நேராக, (3)-ஆம் நெடும்பத்தியின் "15,000" என்ற எண்ணிற்கு பதிலாக "25,000" என்று அமைத்துக்கொள்ளப்பட வேண்டும்.

மங்குத் ராம் சர்மா,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

## COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT

**Provisions for the Consolidation of duty Chargeable in respect of issue of insurance polices by New India Assurance Company Limited, Nungambakkam, Chennai-34 under the Indian Stamp Act.**

## Amendment to Notification

[G.O. (Rt.) No. 306, Commercial Taxes and Registration (J1), 26th July 2023, ஆடி 10, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/779/2023.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No.II(2)/CTR/91/2022 published in page 292 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No.8, dated 23.02.2022.

## AMENDMENT

For the expression Rs.50,000/- (Rupees Fifty Thousand only) appearing in the said notification, the expression Rs.1,00,000/ (Rupees one lakh only) shall be substituted.

## NOTIFICATION-II

[G.O. (Rt.) No. 306, Commercial Taxes and Registration (J1), 26th July 2023, ஆடி 10, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/780/2023.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No.II(2)/CTR/199/2022 published in page 164 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No.9, dated 01.03.2023.

## AMENDMENT

For the expression "31.03.2023" appearing in the said notification, the expression "31.12.2023", shall be substituted.

S. SYED KHASEEM,  
Deputy Secretary to Government.

HOME DEPARTMENT  
(SC)**Award of the Tamil Nadu Chief Minister's Police Medal for Excellence in Investigation on the occasion of the Independence Day, 2023.**

[G.O. Ms. No. 431, Home (SC), 11th August 2023, ஆடி 26,  
சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HO/781/2023.—The following members of the State Police Service and Sub-ordinate Police Service of the Tamil Nadu Police shall be awarded the Tamil Nadu Chief Minister's Police Medal for Excellence in Investigation on the occasion of the Independence Day, 2023:-

Sl.No.	Name and Rank Serving Unit
1	Thiru V. Anilkumar, Assistant Commissioner of Police, Kongunagar Range, Tiruppur City, formerly Crime Branch CID, Tirunelveli Range.
2	Thiru G. Saravanan, Deputy Superintendent of Police, Crime Branch CID, Madurai Range.
3	Thiru R. Madhaiyan, Inspector of Police, Soolur Police Station, Coimbatore District.
4	Tmt. M. Amutha, Inspector of Police, Peelamedu Police Station, Coimbatore City.
5	Tmt.M.Anitha, Inspector of Police, Masarpatti Police Station, Thoothukudi District.
6	Tmt. R. Vijaya, Inspector of Police, All Women Police Station, Manamadurai, Sivagangai District.
7	Tmt.A.Mahalakshmi, Inspector of Police, All Women Police Station, Ariyalur, Ariyalur District.
8	Tmt. A. Chitradevi, Inspector of Police, Cyber Crime, Tiruppur, Tiruppur District.
9	Tmt. N. Manimegalai, Inspector of Police, Central Crime Branch, Greater Chennai Police.

Sl.No.	Name and Rank Serving Unit
10	Thiru K. Siva (Posthumous), Inspector of Police, Crime Branch CID, Tiruchirappalli.

2. The recipients of the Medal are eligible to receive a cash reward of Rs.25,000/- (Rupees twenty five thousand only) each, irrespective of their rank and a Gold Medal, as per the rules governing the award of this Medal.

3. The Medals will be presented to the recipients by the Hon'ble Chief Minister at a function, to be held in due course.

**Award of the Tamil Nadu Chief Minister's Police Medal for Excellence in Public Service on the occasion of the Independence Day, 2023.**

[G.O. Ms. No. 432, Home (SC), 11th August 2023, ஆடி 26,  
சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HO/782/2023.—The following members of the Indian Police Service and Subordinate Service of the Tamil Nadu Police shall be awarded the "Tamil Nadu Chief Minister's Police Medal for Excellence in Public Service" on the occasion of the Independence Day, 2023:-

Sl.No.	Name and Rank Serving Unit
1	Thiru G. Venkataraman, IPS, Additional Director General of Police, Crime Branch CID, Chennai.
2	Thiru Asra Garg, IPS, Inspector General of Police/ Additional Commissioner of Police, Law and Order (North), Chennai.
3	Thiru S. Rajendran, IPS, Deputy Inspector General of Police, CID Intelligence, Chennai.
4	Tmt.B.H. Shajitha, Additional Deputy Commissioner of Police, Cyber Crime Wing, Greater Chennai Police.
5	Thiru H. Krishnamurthy, Deputy Superintendent of Police, Special Branch CID, Chennai.

2. The recipients of the Medal are eligible to receive a cash reward of Rs.25,000/- (Rupees Twenty five thousand only) each, irrespective of their rank and a gold Medal, as per the rules governing the award of this Medal.

3. The Medals will be presented to the recipients by the Hon'ble Chief Minister at a function, to be held in due course.

P. AMUDHA,  
Principal Secretary to Government.

## HOME DEPARTMENT

**Notifications under the Tamil Nadu Protection of interests of Depositors (in Financial Establishments) Act.****M/s. Fabbcut Technology, Salem District.**

No. II(2)/HO/783/2023.—

[Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments), Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997) - M/s. Fabbcut Technology, Salem District - Default in return of deposits - Ad-interim order attaching the movable properties of the said financial establishment under Section 3 of the said Act - Orders - Issued.]

The following Government order is published:—

[G.O. Ms. No. 396, Home (Police - XIX), 26th July 2023,  
ஆடி 10, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

READ:-

From the Additional Director General of Police,  
Economic Offences Wing, Chennai, letter  
Rc.No.C1/EOW/2755/2023, dated 23.05.2023.

**Order: No. 396, Home (Police-XIX), 26th July 2023.**

WHEREAS, complaints have been received from a number of depositors that Messers Fabbcut Technology, Salem District, a financial establishment, has defaulted the return of deposits made by the depositors;

AND WHEREAS, the Government are satisfied that the said financial establishment is not likely to return the deposits to the depositors and hence, the Government have to protect the interests of such depositors;

AND WHEREAS, the movable properties specified in the Schedule to this order are alleged to have been procured by the said financial establishment from and out of the deposits collected from the depositors;

NOW, THEREFORE, in exercise of the powers conferred by Section 3 of the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997), the Governor of Tamil Nadu hereby makes an ad-interim order attaching the movable properties in the name of the defaulted financial establishment, namely, Messers Fabbcut Technology, Seelenayakanpatty, Salem-10, Salem District, as specified in the Schedule to this order and transfers the control over the said movable properties to the Competent Authority, namely, the Competent Authority and District Revenue Officer, Salem District appointed under the said Act.

2. The Competent Authority and District Revenue Officer, Salem District is requested to pursue further action in accordance with the procedure laid down in sub-sections (3) and (4) of Section 4 of the said Act and also the formalities prescribed in the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Rules, 1997.

3. The Special Public Prosecutor, Special Court for the Tamil Nadu Protection of Interests of Depositors

(in Financial Establishments) Act, 1997, Coimbatore is requested to render necessary assistance to the Competent Authority and District Revenue Officer, Salem District in filing the application before the Special Court constituted under the said Act.

(By order of the Governor)

## THE SCHEDULE

**Details of Movable Properties**

Sl. No.	Items	Total Number of Items	Value of one Item per Piece (In Rupees)	Value (In Rupees)
(1)	(2)	(3)	(4)	(5)
1	Used Steel Cupboard	05	500/-	2,500/-
2	Used Wooden Cupboard	12	50/-	600/-
3	Used Steel Stool	15	100/-	1,500/-
4	Used Computer Table	09	300/-	2,700/-
5	Used Cutting Table	04	300/-	1,200/-
6	Used Steel Rack Plate	70	30/-	2,100/-
7	Used Plastic Stool	20	20/-	400/-
8	Used Small Plastic Boxes	147	2/-	294/-
9	Used Cloth Cutting Machine Big	01	1000/-	1,000/-
10	Used Cloth Cutting Machine Small	01	500/-	500/-
11	Used Power UPS Battery	02	500/-	1,000/-
12	Used Ceiling Fan	12	300/-	3,600/-
13	Used Coffee Maker Machine	01	200/-	200/-
14	Used Computer Monitor	02	1000/-	2,000/-
15	Used Computer Key Board	02	100/-	200/-
16	Used CCTV Camera	05	100/-	500/-
			<b>Total</b>	<b>20,294/-</b>

**M/s. Lalithambigai Jewellers, Salem District.**

No. II(2)/HO/784/2023.—

[Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments), Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997) - M/s. Lalithambigai Jewellers, Salem District - Default in return of deposits - by the Financial Establishment - Ad-interim order attaching the movable properties of the said financial establishment under Section 3 of the said Act - Orders - Issued.]

The following Government order is published:—

[G.O. Ms. No. 397, Home (Police - XIX), 26th July 2023,  
ஆடி 10, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

READ:-

From the Additional Director General of Police,  
Economic Offences Wing, Chennai, letter  
RC.No.C1/EOW/2248/2023, dated 23.05.2023.

**Order: No. 397, Home (Police-XIX), 26th July 2023.**

WHEREAS, complaints have been received from a number of depositors that Messers Lalithambigai Jewellers, Salem District, a financial establishment, has defaulted the return of deposits made by the depositors after Maturity;

AND WHEREAS, the Government are satisfied that the said financial establishment is not likely to return the deposits to the depositors and hence, the Government have to protect the interests of such depositors;

AND WHEREAS, the movable properties specified in the Schedule to this order are alleged to have been procured by the said financial establishment from and out of the deposits collected from the depositors;

NOW, THEREFORE, in exercise of the powers conferred by Section 3 of the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997), the Governor of Tamil Nadu hereby makes an ad-interim order attaching the movable properties of the defaulted financial establishment, namely, Messers Lalithambigai Jewellers, functioned at Narasimman Street, Allikuttai Post, Salem District, as specified in the Schedule to this order and transfers the control over the said movable properties to the Competent Authority, namely, the Competent Authority and District Revenue Officer, Salem District appointed under the said Act.

(2) The Competent Authority and District Revenue Officer, Salem District is requested to pursue further action in accordance with the procedure laid down in sub-sections (3) and (4) of Section 4 of the said Act and also the formalities prescribed in the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Rules, 1997.

(3) The Special Public Prosecutor, Special Court for the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997, Coimbatore is requested to render necessary assistance to the Competent Authority and District Revenue Officer, Salem District in filing the application before the Special Court constituted under the said Act.

(By order of the Governor)

THE SCHEDULE

Details of Movable Properties

Sl. No.	List of Items	Total No. of Items	Value of One Item/ Piece (In Rupees)	Total Value (In Rupees)
(1)	(2)	(3)	(4)	(5)
1	Wooden Table	03	100/-	300/-
2	Rolling Chair	02	500/-	1000/-
3	Iron Locker 4 Feet 2 ½ Width	01	25,000/-	25,000/-
4	Dining Table	01	600/-	600/-
5	Steel Steps 3 feet Length & 2 feet Width	01	500/-	500/-
6	Small Poojai thattu	01	50/-	50/-
7	Small Poojai Sombu	01	50/-	50/-
8	Kamatchi Vilakku	02	200/-	400/-
9	Kuthu Vilakku	02	300/-	600/-
10	Mukkali	02	50/-	100/-
11	Vasthu Pathiram	01	100/-	100/-
12	Small Bell	01	100/-	100/-
13	Oothupathi Stand	01	50/-	50/-
14	Brass Sombu	01	30/-	30/-
15	Moodiyal	01	600/-	600/-
16	Theertha Sombu	01	50/-	50/-
17	Kubera Vilakku	01	50/-	50/-
18	Air Conditioner	03	4000/-	12,000/-
19	Celling Fan	08	500/-	4,000/-
20	Television	01	500/-	500/-
21	CCTV Camera	18	100/-	1,800
22	Power UPS Battery	06	500/-	3,000/-
23	Gold	0.630 Gram	-	1,800/-
			<b>Total</b>	<b>52,680/-</b>

**M/s. Muthra Jewellers, Salem District.**

No. II(2)/HO/785/2023.—

[Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments), Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997) - M/s. Muthra Jewellers, Salem District - Default in return of deposits by the Financial Establishment- Ad-interim order attaching the movable properties of the said financial establishment under Section 3 of the said Act - Orders - Issued.]

The following Government order is published:—

[G.O. Ms. No. 423, Home (Police - XIX), 7th August 2023,  
ஆடி 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

READ:-

From the Additional Director General of Police,  
Economic Offences Wing, Chennai, letter  
Rc.No.C1/EOW/2757/2023, dated 23.05.2023.

**Order: No. 423, Home (Police-XIX), dated 7th August 2023.**

WHEREAS, complaints have been received from a number of depositors that Messers Muthra Jewellers, Salem District, a financial establishment, has defaulted the return of deposits made by the depositors;

AND WHEREAS, the Government are satisfied that the said financial establishment is not likely to return the deposits to the depositors and hence, the Government have to protect the interests of such depositors;

AND WHEREAS, the movable properties specified in the Schedule to this order are alleged to have been procured by the said financial establishment from and out of the deposits collected from the depositors;

NOW, THEREFORE, in exercise of the powers conferred by Section 3 of the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997 (Tamil Nadu Act 44 of 1997), the Governor of Tamil Nadu hereby makes an ad-interim order attaching the movable properties of the defaulted financial establishment, namely, Messers Muthra Jewellers, functioned at Ammapet, Salem District, as specified in the Schedule to this order and transfers the control over the said movable properties to the Competent Authority, namely, the Competent Authority and District Revenue Officer, Salem District appointed under the said Act.

(2) The Competent Authority and District Revenue Officer, Salem District is requested to pursue further action in accordance with the procedure laid down in sub-sections (3) and (4) of section 4 of the said Act and also the formalities prescribed in the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Rules, 1997.

(3) The Special Public Prosecutor, Special Court for the Tamil Nadu Protection of Interests of Depositors (in Financial Establishments) Act, 1997, Coimbatore is requested to render necessary assistance to the Competent Authority and District Revenue Officer, Salem District in filing the application before the Special Court constituted under the said Act.

(By order of the Governor)

THE SCHEDULE  
**Details of Movable Properties**

**1. List of Electronics Appliances and other items**

S. No.	Items	Total No. of Items	Value of One Item/ Piece (In Rupees)	Total Value (In Rupees)
(1)	(2)	(3)	(4)	(5)
1.	CPU-FOXIN S.No.FPS 500S180417960	1	100/-	100/- (Broken and damaged)

2.	CPU-ZEBRONICS	1	100/-	100/- (Broken and damaged)
3.	Camera - AJHVA	16	300/-	16X300= 4,800/-
4.	DVR-AJHVA SI.No.4EUSEIDPB 056 KB	1	1000/-	1000/- (used DVR)
5.	Monitor-DELL M.NoD1918HD	1	1000/-	1000/- (used Monitor)
6.	Monitor-DELL M.No.-D1918HD	1	1000/-	1000/- (used Monitor)
7.	Monitor-LG M.No.19M38HB-B.B	1	1000/-	1000/- (used Monitor)
8.	LG-TV-54 inch M.No.-32LH517A- TC/2016	1	1000/-	1000/- (used Monitor)
9.	STABILLIZER V-Guard-Mini Crystal	1	2000/-	2000/- (used Stabilizer)
10.	Isolation Transformer Model-R17 100D SR.No.-2764	1	1000/-	1000/- Not Working Condition
11.	AC-DAIKIN Compressor-DAIKIN	4	2000/-	2000X4 = 8000/-
12.	Monitor-Cromax	1	1000/-	1000/- (used Monitor)
13.	CPU-LG	1	500/-	500/- (Used CPU)
14.	Camera - AJHVA- PIS	7	50/-	7x50 =350/- Old Camera
15.	AC-DAIKIN Company	1	4000/-	4000/-
16.	Locker - Width 118 cm Length 170cm	1	37,000	37,000/- (Old type locker)
17.	Retail - POS - Printer S.No.BSAR700142J	1	200/-	200/- (Used Printer)
18.	AGGOX-Scanner S.No.71254406	1	200/-	200/- (Used Scanner)
19.	Bar Code Printer S.No.Honey Well-PC42t PIVS	1	100/-	100/- (used printer)

20.	CANON-PRINTER S.No.-L11121E	1	500/-	500/- Damaged and broken condition
21	CANON-PRINTER S.No.-L11121E	1	500/-	500/- Damaged and broken condition
22	Weight Machine - ESSaeM-no-DS 852G S.No. G85218629646	1	500/-	500/- (Used Weight Machine)
23	Weight Machine - ESSaeM.no. DS 852G	1	500/-	500/- (Used Weight Machine)
24.	Key Board - HCL M.No.-SK-1789	1	100/-	100/- (Used Key Board)
25.	Key Borad - Dell	1	100/-	100/- (Used Key Board)
26.	Weight Machine ESSae Display S.No.18003105	2	250/-	2X250= 500/- (Used Weight Machine)
27.	Adaptor - ESSae M.No.DG/EB, DS-852G	1	500/-	500/- (Used Adaptor)
28.	Adaptor - ESSae M.No.DG/EB, DS-852G	1	500/-	500/- (Used Adaptor)
29.	Weight - Machine ESSae M.No.DS- 852G S.No. G85218629645	1	500/-	500/- (Used Weight Machine)
30.	Brass Kuthuvilakku about 60 cm height	1	7000/-	7000/-
31.	Key Board - Logitech	2	100/-	2X100 =200/- (Used Key Board)
32.	Cash counting Machine - Prime	1	100/-	Rs.100 (Used Cash counting Machine)
33.	Weight Machine ESSAR - rerok	2	250/-	2x250 =500/- (Used Machine)

34.	Bill Printer - Retil - pos	1	200/-	200 Used bill Printer)
35.	Locker - Steel about Length 150 Cm and Width 84 CM	1	30,000/-	30,000/-
36.	FIRE EXTINGUISHER	1	200/-	200/-
37.	Brass Kuthuvilakku Length 57 Cm	1	6,500/-	6,500/-
			<b>Total</b>	<b>1,13,250/-</b>

## 2. List of Silver and Gold & Ornaments

S. No.	Form 91-ன் படியான வரிசை எண்	கைப்பற்றப் பட்ட அசையும் சொத்தின் விவரம்	எண்ணிக்கை /எடை/அளவு	தற்போதைய விலை மதிப்பீடு (ரூபாய்)
(1)	(2)	(3)	(4)	(5)
1.	48	பழைய வெள்ளி விளக்கு டாலர், பழைய வெள்ளி செயின், காசு	சுமார்-119.00 கிராம்	119g x Rs 25 =2,975/-
2.	49	வெள்ளி மெட்டிகள்-6 Nos	சுமார்-24.000 கிராம்	24g x Rs 25 =600/-
3.	50	வெள்ளி அரணாக் கொடி 1	சுமார்-82.000 கிராம்	82g x Rs 25 =2,50/-
4.	51	வெள்ளி கொல்க-6 Nos	சுமார்-520.000 கிராம்	520g x Rs 25 =13,000/-
5.	52	வெள்ளி மோதிரம் வெள்ளி டாலர்	சுமார்-372.000 கிராம்	372g x Rs 25 =9,300/-
6.	53	தங்க சிறிய தோடுகள்-3 ஜோடி	சுமார்-4.880 கிராம்	4.880g x Rs 3800 =18,544/-
7.	33	வெள்ளி சலங்கைகள்	சுமார்-34.000 கிராம்	34g x Rs 25 =850/-
8.	34	வெள்ளி செயின்	சுமார்-22.000 கிராம்	22g x Rs 25 =550/-
9.	35	சைடு காது தங்க தோடு-1 ஜோடி	சுமார்-0.590 கிராம்	0.590g x Rs 3800 =2242/-
			<b>Grand Total</b>	<b>50.111/-</b>

## ABSTRACT

Serial Number	Details of movable properties	Amount in Rs.
1.	Electronic Appliances, Locker, Cables etc.,	1,13,250/-
2.	Gold and Silver Ornaments	50,111/-
<b>Total</b>		<b>1,63,361/-</b>

P. AMUDHA,  
Principal Secretary to Government.

LABOUR WELFARE AND SKILL DEVELOPMENT  
DEPARTMENT

Revision of minimum rates of wages for the employment  
in Cashewnut Industry under the The Minimum  
Wages Act.

Erratum to the Notification

[G.O. (D) No. 425, Labour Welfare and Skill  
Development (J1), 4th August 2023, ஆடி 19,  
சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/786/2023.—The following erratum  
is issued to the Labour Welfare and Skill Development  
Department Notification No. II(2)/LWSD/614/2022,  
published at pages 882-883 of Part II—Section 2 of the  
Tamil Nadu Government Gazette, dated the 27th July 2022.

ERRATUM.

In the said Notification, under the heading,  
"THE SCHEDULE", under the sub-heading "Employment  
in Cashewnut Industry", in Serial Nos. (1) and (3), for  
"Shelling", shall be read as "Shelling".

Disputes between Workmen and Managements  
referred to Labour Courts for Adjudication

மாநகர் போக்குவரத்துக் கழகம் (சென்னை) லிமிடெட்.

[அரசாணை (டி) எண் 419, தொழிலாளர் நலன் மற்றும் திறன்  
மேம்பாட்டு (அ1)த் துறை, 1 ஆகஸ்ட் 2023, ஆடி 16,  
சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/787/2023.—இந்த ஆணையின் இணைப்பில்  
குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, மாநகர் போக்குவரத்துக்  
கழகம் (சென்னை) லிமிடெட் நிர்வாகத்திற்கும் அரசாங்க  
போக்குவரத்து ஊழியர் சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை  
எழுந்தது என்று அரசு கருதுவதாலும்; மேற்சொன்ன தொழிற்  
சாலை உள் கோரிக்கைகளை சென்னை தொழிலாளர்  
நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு  
ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின்  
(மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின்  
வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,  
இத்தகராறை இணைப்பில் காணும் எழுவினாக்களுடன் சென்னை  
தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று  
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் ஆணையிடுகிறார்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின்  
10(2A) பிரிவின் கீழ் இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட  
நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு  
சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு  
எழுவினாக்கள்

கோரிக்கை எண்.1

திரு. எஸ். மாரியப்பன், ஓட்டுநர் (ப.எண்.டி 50290)  
என்பவருக்கு 24-01-2020 தேதியிட்ட உத்தரவின் மூலம் ஆண்டு  
ஊதிய உயர்வு இரண்டு ஆண்டுகள் தொடர் விளைவுடன்  
தள்ளிவைத்துள்ள தண்டனை நியாயமற்றதும், நிலையான  
விதிகளுக்கு எதிரானதாகும் என்றும், இந்த தண்டனையின்  
தொடர்விளைவாக மனுதாரருக்கு கிடைக்க வேண்டி ஆய்வு பலன்,  
சர்வீஸ் வெயிட்டேஜ் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவைகளும்  
இரண்டு ஆண்டுகள் தள்ளி வைக்கப்படும் என்று நிர்வாகம்  
தெரிவித்துள்ளதை ரத்து செய்யவேண்டுமென கோரும்  
தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில்,  
உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

கோரிக்கை எண்.2

சான்றிடப்பட்ட நிலையான விதிகள் 26(2)(2)-ன்படி ஆண்டு  
ஊதிய உயர்வு நிறுத்தம் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டால்  
தொழிலாளர் தற்காலிக வேலை நீக்க காலத்தில் வேலையில்  
இருந்ததாக பாவிக்கப்படுவார் என்றும், அவர் தற்காலிக  
வேலை நீக்க காலத்தில் வழங்கப்பட்ட சர்வீஸ்டன்ஸ் அலவன்ஸ்  
கழிக்கப்பட்டு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும்,  
மாநகர் போக்குவரத்துக் கழக நிர்வாகம் இதற்கு விரோதமாக  
தற்காலிக பணிநீக்க காலம் தொழிலாளியின் சொந்த விடுப்பாக  
கருதி உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், இந்த உத்தரவு சட்ட  
விரோதமானதாகும் என்று கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை  
நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

[அரசாணை (டி) எண் 424, தொழிலாளர் நலன் மற்றும் திறன்  
மேம்பாட்டு (அ2)த் துறை, 2 ஆகஸ்ட் 2023, ஆடி 17,  
சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/788/2023.—இந்த ஆணையின் இணைப்பில்  
குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, மாநகர் போக்குவரத்துக்  
கழகம் (சென்னை) லிமிடெட் நிர்வாகத்திற்கும் லா பவுண்டேசன்  
இண்டியா லேபர் டிரேடு யூனியனுக்குமிடையே தொழிற்சாலை  
எழுந்தது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற் சாலை உள் கோரிக்கையை  
சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது  
அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின்  
(மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின்  
வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு,  
இத்தகராறை கீழ்க்கண்ட எழுவினாவுடன் சென்னை தொழிலாளர்  
நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால்  
ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. ஸ்ரீ முருகன் நடத்துநருக்கு  
(ப.எண் C 55603) எதிர்ப்புதாரர் முதுநிலை துணை  
மேலாளரின் 30-08-2021 நாளிட்ட செயல்முறை ஆணை எண்.  
1815/சபி(ஓடி)15/மாபோசு/2018-ஐ எவ்வித தயக்கமும் இல்லாமல் ரத்து  
செய்ய வேண்டும் என்றும், விசாரணையின் பொருட்டு தற்காலிக  
வேலைநீக்கத்தில் வைக்கப்பட்ட 30 நாட்களுக்குரிய சம்பளத்தை  
வழங்குவதற்கும் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டுமென்று  
தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில்,  
உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.



மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட்.  
விழுப்புரம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்  
(விழுப்புரம்) லிமிடெட். காஞ்சிபுரம் மண்டலம்**

[அரசாணை (டி) எண் 420, தொழிலாளர் நலன் மற்றும் திறன்  
மேம்பாட்டு (அ2)த் துறை, 1 ஆகஸ்ட் 2023, ஆடி 16,  
சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/789/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட், விழுப்புரம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிமிடெட், காஞ்சிபுரம் மண்டல நிர்வாகங்களுக்கும் சென்னை நேதாஜி டிரான்ஸ்போர்ட் ஓர்க்கர்ஸ் யூனியனுக்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற் தகராறில் உள்ள கோரிக்கையை காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்காணும் எழுவினாவுடன் காஞ்சிபுரம் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

திரு. R. அருண்சிங், ஓட்டுனர் (பணி எண். 43617) என்பவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை உத்தரவு கு.எண். 420/6220/ச5/த.அ.போ.க(விழு)காம/2015, நாள் 26-04-2021-ஐ ரத்து செய்து, பணி தொடர்ச்சி மற்றும் ஏனைய பணிப்பலன்கள் அளிக்க கோரும் தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில், உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்.  
விருதுநகர் மண்டலம்**

[அரசாணை (டி) எண் 435, தொழிலாளர் நலன் மற்றும் திறன்  
மேம்பாட்டு (பி1)த் துறை, 10 ஆகஸ்ட் 2023, ஆடி 25,  
சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/790/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (மதுரை) லிமிடெட், விருதுநகர் மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும், SVS-AAP மாநில அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சங்கம், சென்னை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற் தகராறை பின்வரும் எழுவினாவுடன் விருதுநகர் தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற் தகராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

திரு. S. கந்தசாமி, (பணி எண். DR30581) என்ற ஓட்டுநருக்கு நிர்வாகம் வருடாந்திர ஊதிய உயர்வு இரண்டு வருடம் அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்தும், தற்காலிக வேலைநீக்கத்தில் இருந்த (01-09-2014 முதல் 30-09-2014) நாட்களை தகுதிக்குட்பட்ட விடுப்பாக கருதி செய்துள்ள சட்டம்/ச4/2411/6B/15, நாள் 01-02-2016 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது? ஆம் எனில், உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு மதுரை தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்.,  
திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி**

[அரசாணை (டி) எண் 436, தொழிலாளர் நலன் மற்றும் திறன்  
மேம்பாட்டு (பி1)த் துறை, 10 ஆகஸ்ட் 2023, ஆடி 25,  
சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/791/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், திருநெல்வேலி மண்டலம் திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு தரைவழி அரசு போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்கள் உரிமை இயக்கம், திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற் தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற் தகராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற் தகராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

மனுதாரர் திரு. P. குணசேகரன், நடத்துநர் (பணி எண். 12309) என்பவருக்கு 27-01-2020 நாளிட்ட அலுவலக ஆணை எண் டி2777-ச-08-ஒநபி-தநாஅ(போக-திலி-2019-ன்படி வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனின்றி ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ள தண்டனையை ரத்து செய்து நிறுத்தி வைத்துள்ள ஊதிய உயர்வு மற்றும் பணப்பலன்கள் அனைத்தையும் பெற்று வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 437, தொழிலாளர் நலன் மற்றும் திறன்  
மேம்பாட்டு (பி1)த் துறை, 10 ஆகஸ்ட் 2023, ஆடி 25,  
சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/792/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம்

திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு தரைவழி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் உரிமை இயக்கம், திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராஜ்ய எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கராஜ்ய பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கராஜ்ய சட்டத்தின் (முத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும் 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கராஜ்ய, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

மனுதாரர் திரு. P. குணசேகரன், நடத்துநர் (பணி எண். 12309) என்பவருக்கு அலுவலக ஆணை எண். டி12541/ச8/ஒநபி/தநாஅபோக/திலி/16-1, நாள் 26-03-2018-ன்படி வருடாந்திர ஊதிய உயர்வை அதன் திரண்ட பயனின்றி மூன்று மாதத்திற்கு நிறுத்தி வைத்து வழங்கப்பட்டுள்ள தண்டனை உத்தரவை ரத்து செய்து உத்தரவிடுமாறும், மனுதாரருக்கு நிறுத்தி வைத்துள்ள வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் பணப்பலன்கள் கணக்கீட்டு வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947ஆம் ஆண்டு தொழிற் சங்கராஜ்ய சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#### முகமது நசிமுத்தின்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

#### பொதுத் துறை

No. II(2)/PU/793/2023.

[விருதுகள்-சுதந்திரத் தினவிழா, 2023-மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சுதந்திரத் தினத்தன்று தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் மாபெரும் பங்காற்றிய “முனைவர் கி. வீரமணி” அவர்களுக்கு “தகைசால் தமிழர்” விருது ரூ. 10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க ஆணை வெளியிடப்படுகிறது.]

கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை) எண் 479, பொது (பொது-1)த் துறை, 2 ஆகஸ்ட் 2023, ஆடி 17, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

#### படிக்கப்பட்டது:

அரசாணை (நிலை) எண்: 437, பொது (பொது-1)த் துறை, நாள்: 26-07-2021

ஆணை:- எண் 479, பொது (பொது-1)த் துறை, 2 ஆகஸ்ட் 2023.

பார்வையில் படிக்கப்பட்ட அரசாணையில் தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் மாபெரும் பங்காற்றிய தமிழர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு புதிய விருதை “தகைசால் தமிழர் விருது” என்ற பெயரில் ஒருவருக்கு வழங்கவும்,

இவ்விருது 2021-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சுதந்திரத் தினத்தன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் எனவும் ஆணையிடப்பட்டுள்ளது.

2. இவ்விருதினை பெறும் விருதாளருக்கு ரூ.10,00,000/-க்கான (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என பார்வையில் காணும் அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

3. 2023 ஆம் ஆண்டு சுதந்திரத் தின விழாவில் “தகைசால் தமிழர் விருது” வழங்குவது குறித்து 19-07-2023 அன்று மாண்புமிகு முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற தேர்வுக்குழு கூட்டத்தில் முனைவர் கி. வீரமணி அவர்களுக்கு ‘தகைசால் தமிழர் விருது’ வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

4. மேலே பத்தி 3-ல் பரிந்துரைக்கப்பட்டுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான “தகைசால் தமிழர் விருது”-க்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முனைவர் கி. வீரமணி அவர்களுக்கு ரூ. 10,00,000/-க்கான (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்க ஒப்பளிப்பு செய்த இதன் மூலம் ஆணை வெளியிடப்படுகிறது.

5. பத்தி 4-ல் ஒப்பளிக்கப்பட்ட தொகை ரூ. 10,00,000/- (ரூபாய் பத்து இலட்சம் மட்டும்) கீழ்க்கண்ட கணக்குத் தலைப்பில் பற்று வைக்கப்பட வேண்டும்.

“2075-00-பல்வகைப் பொதுவான பணிகள்-104-தன்னிகரற்ற பணிகளுக்கான உதவித் தொகைகளும் வெகுமதிகளும்-மாநிலச் செலவினங்கள்-AV-தகைசால் தமிழர் விருது-359 பரிசுகளும் வெகுமதிகளும்-01 பரிசுகளும் வெகுமதிகளும் (IFHRMS DPC-2075 00 104 AV 35901)”.

6. மேலே பத்தி 4-ல் அனுமதிக்கப்பட்டுள்ள விருதுத் தொகையான ரூ. 10,00,000/-த்தை வரைவு காசோலையாக விருதாளரின் பெயரில் பெற்று வழங்க பிரிவு அலுவலர், பொது (பட்டியல்-அ)த் துறையின் பிரிவு அலுவலர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.

7. இவ்வாணைக்கு அரசாணை (நிலை) எண் 334, நிதி (சம்பளங்கள்)த் துறை, நாள் 22-10-2022-ன்படி நிதித்துறையின் ஒப்புதல் தேவையில்லை.

(ஆளுநரின் ஆணைப்படி)

க. நந்தகுமார்,  
அரசுச் செயலாளர்.

#### WELFARE OF DIFFERENTLY ABLED PERSONS DEPARTMENT

No. II(2)/WDAP/794/2023.

[Welfare of Differently Abled Persons Department-Suitable posts for Differently Abled Persons under Group A & B Categories as per Section 33(i) of the Rights of Persons with Disabilities Act, 2016-Posts in Tamil Nadu Housing Board and Tamil Nadu Water Supply and Drainage Board-Identified-Orders-Issued.]

The following Government Order is Published:-

[G.O. Ms. No.22, Welfare of Differently Abled Persons (DAP-3.2), 3rd August 2023, ஆடி 18, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

READ:

1. The Rights of Persons with Disabilities Act, 2016 (Central Act 49 of 2016)

2. G.O.Ms.No.20, Welfare of Differently Abled Persons (DAP-3.2) Department, dated, 20th June 2018.
3. G.O.Ms.No.8, Welfare of Differently Abled Persons (DAP-3.2) Department, dated, 15th July 2020.
4. Note from the Housing and Urban Development Department, No. 3892/HB-1(2)-2022-1, dated 14th March 2022.
5. G.O.Ms.No.9, Welfare of Differently Abled Persons (DAP-3.2) Department, dated, 23rd March 2023.
6. Letter from the Managing Director, Tamil Nadu Water Supply and Drainage Board, Letter No. 020240/RS/A2/2018, dated 6th April 2023. (addressed to the Commissioner for Welfare of the Differently Abled).
7. From the Commissioner for Welfare of the Differently Abled, Letter R.O.C. No. 3298/Placement/2023, dated 24th April 2023.

**Order: No. 22, Welfare of Differently Abled Person (DAP-3.2) 3rd August 2023.**

As per section 33(i) of the Rights of Persons with Disabilities Act, 2016 (Central Act 49 of 2016) "the appropriate Government shall identify posts in the establishments which can be held by respective category of persons with benchmark disabilities in respect of the vacancies reserved in accordance with the provisions of section 34" of the said Act.

2. In the Government orders second and third read above, orders were issued for identifying the posts in various departments as suitable for differently abled persons under 4% reservation.

3. In the Note fourth read above, the Housing and Urban Development Department has stated that the Tamil Nadu Housing Board initiated the Direct Recruitment process to fill up the post of Assistant Engineer in Tamil Nadu Housing Board Engineering Officers Service and requested to identify and accommodate the categories of disabilities of LD (OA,OL), HH, LC, DF and AC suitable of Differently Abled Persons for the above post through the Tamil Nadu Public Service Commission.

4. In the letter 6th read above, as per the request from the Managing Director, Tamil Nadu Water Supply and Drainage Board, the Commissioner for Welfare of the Differently Abled has requested to identify the posts of Assistant Engineer (Civil) and Junior Engineer (Civil) in Tamil Nadu Water Supply and Drainage Board with the categories of disabilities of HH,LD (OA, OL), LC, DF and AC are suitable for Differently Abled Persons.

5. The Expert committee has also recommended these following categories of Differently Abled Persons suitable for the posts in Housing and Urban Development Department and Municipal Administration and Water Supply Department:-

Sl. No.	Name of the post and Group	Name of the Service	Recommendation of the Committee
Housing and Urban Development Department			
46	Assistant Engineer (Group-B)	Tamil Nadu Housing Board Engineering Officers Service	HH, LD (OA, OL), LC, AC, DF, SLD
Municipal Administration and Water Supply Department			
50	Assistant Engineer (B)	Tamil Nadu Water Supply and Drainage Board	HH, LD (OA,OL), LC, AC, DF, SLD
51	Junior Engineer (B)		HH, LD (OA,OL), LC, AC, DF, SLD
52	Assistant Hydro Geologist (B)		LV, HH, LD, (OA,OL), LC, AC, DF, SLD, ASD, MI
53	Junior Water Analyst (B)		LV, HH, LD, (OA,OL), LC, AC, DF, SLD, ASD, MI
54	Programmer (B)		LV, HH, HI, LD, (OA,OL,BL, OAOL), LC, AC, DF, SLD, MD, Mud

6. In the reference 5th read above, orders were issued amending the list of posts identified and included the following as SL.No.236:-

"The LD (Others) category shall be considered suitable for all the posts wherever the LD Category of disability identified for Differently Abled Persons".

In the Abbreviations Sl.No.5 of LD-Code, the following Functional Classification shall be included:-

Sl.No.	Code	Functional Classification
5(i)	LD (others)	Scoliosis and /or Kyphoscoliosis, Kyphosis, Spinal Cord Injuries and Spine Kyphoscoliosis, in addition to this type of Locomotor Disabilities notified by the Government of India in Gazette Part-II 3(ii) dated 5th January 2018, Ministry of Social Justice Notification, dated 4th January 2018, Sl.No. 76(E) Annexure-II

7. After careful examination, as per the orders/Expert Committee recommendation said above, the Government decided to accept the requests of the Housing and Urban Development Department and the Commissioner for Welfare of the Differently Abled, identify and accommodate the categories of Differently Abled Persons for the posts by direct recruitment under 4% reservation as classified below:-

Sl. No.	Name of the Post	Name of the Service	Categories of disabilities to accommodated
Housing and Urban Development Department			
1	Assistant Engineer (B)	Tamil Nadu Housing Board Engineering Officers Service	HH,LD (OA, OL, Others), LC, AC, DF, SLD
Municipal Administration and Water Supply Department			
2	Assistant Engineer (B)	Tamil Nadu Water Supply and Drainage Board	HH, LD (OA,OL, Others), LC, AC, DF, SLD
3	Junior Engineer (B)		HH, LD (OA,OL Others), LC, AC, DF, SLD
4	Assistant Hydro Geologist (B)		LV, HH, LD, (OA,OL Others), LC, AC, DF, SLD, ASD, MI
5	Junior Water Analyst (B)		LV, HH, LD, (OA, OL others), LC, AC, DF, SLD, ASD, MI
6	Programmer (B)		LV, HH, HI,LD, (OA,OL,BL, OAOL, Others, LC, AC, DF, SLD, MD, Mud

(By Order of the Governor)

## ABBREVIATIONS

Sl. No.	Code	Functional Classification
1.	VI	Visually Impaired
2.	LV	Low Vision
3.	HH	Hard of Hearing (with Assistive device)
4.	HI	Hearing Impaired
5.	LD	Loco-Motor Disability (OA-One Arm, OL-One Leg, BL-Both Legs, BA-Both Arms, OAL-One Arm One Leg, BLOA-Both Leg One Arm, BABL-Both Arm Both Leg)
5(i)	LD (Others)	Scoliosis and/or Kyphoscoliosis, Kyphosis, Spinal Cord Injuries and Spine Kyphoscoliosis, in addition to this type of Locomotor Disabilities notified by the Government of India in Gazette Part-II 3(ii) dated 5th January 2018, Ministry of Social Justice Notification, dated 4th January 2018 Sl.No. 76(E) Annexure-II.
6.	CP	Cerebral palsy
7.	LC	Leprosy Cured
8.	DF	Dwarfism
9.	AC	Acid Attack Victims
10.	Mud	Muscular Dystrophy
11.	ASD	Autism Spectrum Disorder
12.	SLD	Specific Learning Disability
13.	MI	Mentally ill

Sl. No.	Code	Functional Classification
14.	DB	Deaf Blindness
15.	MD	Multiple Disability (except for those multiple disabilities which are individually excluded).

R. ANANDAKUMAR.  
Secretary to Government.

ENVIRONMENT, CLIMATE CHANGE AND FORESTS  
DEPARTMENT

**Notifications under the Tamil Nadu Forest Act.**

**Declaration of Alagapuri Forest Block in Uthamapalayam Taluk in Theni District as Reserved Forest under the Act.**

[G.O. (Ms.) No. 123, Environment, Climate Change and Forests (FR.13), 7th August 2023, ஆடி 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/795/2023.—In exercise of the powers conferred by section 16 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that the area, the boundaries of which are specified in the Scheduled below, as reserved forest with effect on and from 07.02.2024.

THE SCHEDULE.

1	Name of the District	Theni
2.	Name of the Taluk	Uthamapalayam
3.	Number and Name of the Village	16, Alagapuri
4.	Name of the Forest Block	Alagapuri Forest Block
5.	Survey Number	3/1
6.	Area of the Forest Block	5.50 Hectares

BOUNDARIES.

**North.-** The boundary starts from the trijunction of Survey Numbers 1, 2 and 3/1 of No.16, Alagapuri Village and the boundary runs towards East and South along the southern and western side of Survey Number 2 of No.16, Alagapuri Village till it reaches the north east corner of Survey Number 3/2 of No.16, Alagapuri Village. Thence it runs West, South and East along the northern, western and southern sides of Survey Number 3/2 of No.16, Alagapuri Village till it reaches the trijunction point of Survey Numbers 3/1, 3/2 and 40 of No.16, Alagapuri Village.

**East.-** Thence, the boundary generally runs towards south, east and south along the western, southern and western sides of Survey number 40 of No.16, Alagapuri Village and runs towards West and South along the northern and western sides of Survey Number 37 of No.16, Alagapuri Village till it reaches the trijunction point of Survey Numbers 37, 4 and 3/1 of No.16, Alagapuri Village.

**South.-** Thence, the boundary runs towards west along the northern side of Survey Numbers 4 and 3/3 of No.16, Alagapuri Village till it reaches the trijunction point of Survey Numbers 3/3, 3/1 and 1 of 16, Alagapuri Village.

**West.-** Thence, the boundary runs towards North along the eastern side of Survey Number 1 of No.16, Alagapuri Village till it reaches the starting point.

#### Rights Admitted

No Rights admitted in the Forest Block.

#### Sendhurai Forest Block in Natham Taluk in Dindigul District

[G.O. (Ms.) No. 124, Environment, Climate Change and Forests (FR.13), 7th August 2023, ஆடி 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/796/2023.—In exercise of the powers conferred by section 16 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that the area, the boundaries of which are specified in the Scheduled below, as reserved forest with effect on and from 07.02.2024.

#### THE SCHEDULE.

1	Name of the District	Dindigul
2.	Name of the Taluk	Natham
3.	Number and Name of the Village	2, Sendhurai
4.	Name of the Forest Block	Sendhurai Forest Block
5.	Survey Number	364/2
6.	Extent of the Forest Block	0.53.0 Hectares

#### BOUNDARIES.

**North.-** The boundary of the forest block starts from the tri-junction point of Survey Numbers 364/1, 364/2 and 363 of Number 2, Sendhurai Village and it generally runs towards east along the southern side of Survey Number 364/1 and it reaches the tri-junction point of Survey Numbers 364/1, 355 and 364/2 of Number 2, Sendhurai Village.

**East.-** Thence, the boundary generally runs towards south along the western side of Survey Number 355 and it reaches the junction point of Survey Numbers 364/2 and 355 of Number 2, Sendhurai Village.

**South.-** Thence, the boundary generally runs towards south west along the northern side of Survey Number 355 of Number 2, Sendhurai Village and it reaches the tri-junction point of Survey Numbers 364/2, 355 and 363 of Number 2, Sendhurai Village.

**West.-** Thence, the boundary generally runs towards north along the eastern side of Survey Number 363 of Number 2, Sendhurai Village and it reaches the starting point.

#### Rights Admitted

No rights admitted in this forest block.

#### Virupatchi Forest Block in Oddanchatram Taluk in Dindigul District

[G.O. (Ms.) No. 125, Environment, Climate Change and Forests (FR.13), 7th August 2023, ஆடி 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/797/2023.—In exercise of the powers conferred by section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that it is proposed to constitute the land within the boundaries specified in the Schedule below as reserved forest and appoints the Special Tahsildar (Forest Settlement), Dindigul *ex-officio*, to be the Forest Settlement Officer to exercise the powers under clause (c) of the said section in respect of that area.

#### THE SCHEDULE.

1	Name of the District	Dindigul
2.	Name of the Taluk	Oddanchatram
3.	Number and Name of the Village	26, Virupatchi
4.	Name of the Forest Block	Virupatchi Forest Block
5.	Survey Number of the Forest Block	543/1
6.	Extent of the Forest Block	73.39.0 Hectare

#### BOUNDARIES.

**North.-** The boundary starts from the tri-junction point of Survey Numbers 821, 543/1 of No.26, Virupatchi Village and No.90, Dhasaripatti Village (at Survey station No.A) and generally runs towards east along the southern boundary of Survey Numbers 821 and 829 of No.26, Virupatchi Village and thence generally runs towards west, south, east, south, east, south and east along the western and southern boundary of Survey Numbers 543/24 of No.26, Virupatchi Village. Thence the boundary runs towards south along the western boundary of Survey Numbers 543/29 of No.26, Virupatchi Village and thence the boundary runs towards west, south, east, north and west along the northern, western, southern, eastern and northern boundary of Survey Numbers 543/30 of No.26, Virupatchi Village. Thence it generally runs towards north along the eastern boundary of Survey Numbers 543/29 of No.26, Virupatchi Village. Thence the boundary generally runs towards northeast and east along the southern boundary of Survey Numbers 543/24, 530, 531,532, 533, 534, 535 and 536 of No.26, Virupatchi Village and reaches the tri-junction point of Survey Numbers 536, 539 and 543/1 of No.26, Virupatchi Village.

**East.-** Thence, the boundary generally runs towards southeast, east and south along the western and southern boundary of Survey Numbers 543/2, 573 and 572 of No.26, Virupatchi Village and thence it generally runs towards west and south along the northern and western boundary of Survey Numbers 543/31 of No.26, Virupatchi Village and reaches the tri-junction point of Survey Numbers 543/1, 543/31 and 543/3 of No.26, Virupatchi Village.

**South.-** Thence, the boundary generally runs towards west along the northern boundary of Survey Numbers 543/3, 546, 545 and 544 of No.26, Virupatchi village and reaches the tri-junction point of Survey Numbers 543/1, 544 of No.26, Virupatchi village and No.90, Dhasaripatti Village (at Survey station No.E).

**West.-** Thence the boundary generally runs towards northwest and north along the northeastern and northern common village boundary of No.90, Dhasaripatti Village and No.26, Virupatchi village and reaches the starting point.

#### NOTIFICATION—II.

[G.O. Ms. No. 125, Environment, Climate Change and Forests (FR.13), 7th August 2023, ஆடி 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/798/2023.—In exercise of the powers conferred by the last paragraph of section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the District Forest Officer, Dindigul, *ex-officio*, to attend on behalf of the Government at the inquiry prescribed under Chapter-II of the said Act, in respect of the land of Virupatchi Forest Block proposed to be constituted as reserved forest.

#### NOTIFICATION—III.

[G.O. Ms. No. 125, Environment, Climate Change and Forests (FR.13), 7th August 2023, ஆடி 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/799/2023.—In exercise of the powers conferred by the section 14 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the Personal Assistant (General) to the Collector of Dindigul District, Dindigul *ex-officio* to hear the appeals, if any, against the orders passed under sections 11, 12 and 13 of the said Act, in respect of the land of Virupatchi Forest Block proposed to be constituted as reserved forest.

#### Adukkam Forest Block-III in Kodaikanal Taluk in Dindigul District

[G.O. Ms. No. 126, Environment, Climate Change and Forests (FR.13), 7th August 2023, ஆடி 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/800/2023.—In exercise of the powers conferred by section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that it is proposed to constitute the land within the boundaries specified in the Schedule below as reserved forest and appoints the Special Tahsildar (Forest Settlement), Dindigul *ex-officio* to be the Forest Settlement Officer to exercise the powers under clause (c) of the said section in respect of that land.

#### THE SCHEDULE.

1	Name of the District	Dindigul
2	Name of the Taluk	Kodaikanal
3	Number and Name of the Village	7, Adukkam
4	Name of the Forest Block	Adukkam Forest Block - III
5	Survey Number of the Forest Block	125/1
6	Area of the Forest Block	102.42.5 Hectare

#### BOUNDARIES.

**North.-** The boundary starts from the tri-junction point of Survey Numbers.116,115 and 125/1 of No.7 Adukkam village and generally runs towards Northeast, southeast and east along the southeast boundary of Survey Numbers 116, southwest and southern boundary of Survey Number 117 of No.7 Adukkam village. Thence, it generally runs towards southeast, south, east and north along the southwestern, western, southern and eastern boundary of Survey Numbers 123 and 124 of No.7 Adukkam village and thence it runs towards northeast along the southwest boundary of Survey Numbers 122 and 121 of No.7 Adukkam village and reaches the tri-junction point of Survey Numbers 121 and 125/1 of No.7 Adukkam village and No.9 Pannaikadu village.

**East.-** Thence, the boundary generally runs towards south along the common village boundary of No.9 Pannaikadu village and No.7 Adukkam village (at Survey Number 125/1) and thence generally runs towards west and south along the northern and western boundary of Survey Numbers 150,149 and 148 of No.7 Adukkam village. Thence, it generally runs towards northwest, west, south and southeast along the northeastern and northern boundary of Survey Numbers 129, 128, 127 and 126 and western boundary of Survey Numbers 126, 133, 134, 135 and northwestern and southeastern boundary of Survey Number 136 and southern boundary of Survey Number 137 of No.7 Adukkam village and reaches the junction point of Survey Numbers 137,138, 340 and 125/1 of No.7 Adukkam village.

**South.-** Thence, the boundary generally runs towards west, northwest, southeast, southwest and south along the northern and northeastern boundary of Survey Numbers 340, 399, 342, 341 and 343 and northwestern and western boundary of Survey Numbers 344, 345 and 346 of No.7 Adukkam village and thence it runs towards northwest, southwest, northwest, west, southeast, southwest and west along the northern and western boundary of Survey Numbers 355, 358, 359, 357, 362, 361, 364 and 365 of No.7, Adukkam village and reaches the tri-junction point of Survey Numbers 365, 757 and 125/13 of No.7, Adukkam Village.

**West.-** Thence, the boundary generally runs towards north and northwest along the eastern boundary of Survey Numbers 757 and 102 of No.7 Adukkam village and thence runs towards east and northwest along the eastern and northeastern boundary of Survey Numbers 102 and 103 of No.7 Adukkam village. Thence it runs towards northeast along the southwestern boundary of Survey No.100 of No.7,

Adukkam village. Thence the boundary runs towards southeast, east and north along the Adukkam Reserved Forest boundary and thence it runs generally towards northeast, northwest, north and northeast along the eastern, northeastern, eastern and southeastern boundary of Survey Numbers 100, 104, 105, 106, 107, 110,111,112 and 115 of No.7, Adukkam village and reaches the starting point.

**Enclosures:** The Patta and Government lands in Survey Numbers 125/2, 125/3, 125/4, 125/5, 125/6, 125/7, 125/8, 125/9, 125/10, 125/11, 125/12 and 125/14 of No.7, Adukkam village are situated in 13 locations within the block are free from notification and be an enclosures. The approach path for the enclosures will be dealt during the settlement process.

NOTIFICATION—II.

[G.O. Ms. No. 126, Environment, Climate Change and Forests (FR.13), 7th August 2023, ஆடி 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/801/2023.—In exercise of the powers conferred by the last paragraph of section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the District Forest Officer and Wildlife Warden, Kodaikanal Wildlife Sanctuary, Kodaikanal, *ex-officio*, to attend on behalf of the Government at the inquiry prescribed under Chapter-II of the said Act, in respect of forest block of Adukkam Forest Block-III proposed to be constituted as reserved forest.

NOTIFICATION—III.

[G.O. Ms. No. 126, Environment, Climate Change and Forests (FR.13), 7th August 2023, ஆடி 22, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/802/2023.—In exercise of the powers conferred by the section 14 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the Personal Assistant (General) to the Collector of Dindigul District, Dindigul *ex-officio* to hear appeals, if any, from the orders passed under sections 11, 12 and 13 of the said Act, in respect of the land of forest block of Adukkam Forest Block-III proposed to be constituted as reserved forest.

SUPRIYA SAHU,  
Additional Chief Secretary to Government.

RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ  
DEPARTMENT

**Disqualification of 7th Ward Member and Vice President of Nalumavadi Village Panchayat, Alwarthirunagar Panchayat Union of Thoothukkudi District under the Tamil Nadu Panchayats Act, 1994.**

[G.O. (D) No. 338, Rural Development and Panchayat Raj (PR)-4, 24th August 2023, ஆவணி 7, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/RDPR/803/2023.—WHEREAS, a representation dated 22.08.2022 has been filed by one Thiru. Alagesan Nadar, Nalumavadi Village, Thoothukkudi District praying

to initiate criminal action against Thiru M. Rajesh, Ward Member, Nalumavadi Village Panchayat Ward No.7 under the Penal Provisions contained in section 177 of the Indian Penal Code, 1860 (Central Act XLV of 1860) following the procedure contemplated in section 195 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), under rule 26(2A)(h) of the Tamil Nadu Panchayat (Election) Rules, 1995 as amended by G.O.(Ms) No.66, Rural Development and Panchayat Raj (PR-I), dated 24<sup>th</sup> June 2017, as the above said Rajesh had suppressed the conviction and sentence details and charge sheet filed against him in the nomination paper for the contesting election to rural local bodies conducted on 30.12.2019 to Nalumavadi Village.

AND WHEREAS, the complainant has further stated that the above said M. Rajesh in S.C.No.153 of 2005 was found guilty for the offence punishable under section 302 of IPC and consequently convicted and sentenced to undergo life imprisonment by the Additional Sessions Judge, Fast Track Court, No.1, Thoothukkudi.

AND WHEREAS, the above said M. Rajesh filed a Criminal Appeal in C.A.(MD).No.72 of 2008 before the Madurai Bench of Madras High Court and was released on bail on 06.1.2008 as per the order of the Madurai Bench of the Madras High Court in M.P.(MD) No.3 of 2008 in Criminal Appeal in C.A.(MD). No.72 of 2008.

AND WHEREAS, the Madurai Bench of Madras High Court modified the sentence of life imprisonment into 7 years rigorous imprisonment *vide* its judgment dated 30.09.2013 in C.A.(MD) No.72 of 2008. Consequently, the bail was cancelled as per the said order passed Criminal Appeal in C.A.(MD). No.72 of 2008 by the Madurai Bench of the Madras High Court.

AND WHEREAS, the complainant has filed W.P.(MD) No.27904 of 2022 praying to dispose the above representation and the Hon'ble Madurai Bench of Madras High Court in its order dated 09.01.2023 has disposed of the case with the following direction.

"xxxx....."

**7. The fourth respondent will have to be dealt with in two respects. For the act of suppression, he may have to be prosecuted. That has to be done by the first respondent. For disqualifying him from the membership of the Panchayat, the decision has to be taken by the Government. The Second respondent shall forthwith forward the question to the Secretary to Government, Rural Development and Panchayat Raj Department, Government of Tamil Nadu, Chennai. The Government shall take a decision after getting opinion from the Tamil Nadu Election Commission. The entire exercise will be completed within a period of sixteen week from the date of receipt of the copy of this orders.**

AND WHEREAS, the Director of Rural Development and Panchayat has recommended the proposal of District Collector, Thoothukudi for disqualifying the Thiru. M. Rajesh, Vice President of Nalumavadi Village Panchayat under section 37 of Tamil Nadu Panchayat Act 1994 *vide* letter dated 26.07.2023.

AND WHEREAS, as per the direction of Hon'ble Madurai Bench of Madras High Court, the opinion of the Tamil Nadu State Election Commission has been sought under sub-section (2) of section 41 of the said Act for disqualifying the said Thiru. M. Rajesh from ward member and Vice President of Nalumavadi Village Panchayat.

AND WHEREAS, the Tamil Nadu State Election Commission in its opinion dated 02.08.2023 has stated that sub-section (2) of section 37 and sub-section (2) of section 38 of the said Act providing for disqualification of a candidate and a member, respectively, on conviction for any offence, as provided therein, are not covered under sub-section (1) section 41 of the Act. Hence, the opinion of the Tamil Nadu State Election Commission does not arise in

this case. However, the Hon'ble Madurai Bench of Madras High Court in its order dated 09.01.2023, in paragraph 7, *inter-alia*, directed the Government to take decision after getting opinion from the Tamil Nadu Election Commission. Accordingly, in compliance of the orders of the Hon'ble High Court, the Tamil Nadu State Election Commission was consulted and it has recommended to take action on disqualification of Thiru. M. Rajesh, from the post of 7<sup>th</sup> Ward Member and Vice President of Nalumavadi Village Panchayat, Alwarthirunagari Panchayat Union, Thoothukudi District as per the provisions of law mentioned supra.

NOW THEREFORE, under sub-section (2) of section 37 of the Tamil Nadu Panchayats Act, 1994 (Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu, hereby declares that consequent on the conviction of Thiru. M. Rajesh, he stands disqualified for being 7<sup>th</sup> Ward Member and Vice President of Nalumavadi Village Panchayat, Alwarthirunagari Panchayat Union, Thoothukudi District.

P. SENTHILKUMAR ,  
*Principal Secretary to Government.*